

## **இலங்கை அரசு பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் - 2013**

---

இலங்கை அரசு பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் 2013 திசைம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொறுப்புக்களை உள்ளடக்கிய 2013 திசைம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13(1) ஆம் பிரிவு மற்றும் 1972 இன் 11 ஆம் இலக்க அரசு கமத்தொழில் கூட்டுத்தாபன அதிகாரச்சட்டத்தின் 23 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசுக் குழியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இனங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கையுடன் பிரசரிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

### **1.2 நிதிக்கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு**

---

இந் நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இனங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

### **1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு**

---

அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேசக் கணக்காய்வு நியமங்களுக்கு ஒத்ததாக (ஜெஸ்ஸல்ஜை 1000 - 1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இனங்க பேணப்படும் கணக்காய்வு அபிப்பிராயத்தை அடிப்படையாகக் கொண்டு இந் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவது எனது பொறுப்பாகும்.

### **1.4 மறுப்பு அபிப்பிராயத்திற்கான அடிப்படை**

---

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் விளைவாக நிதிநிலைமைக் கூற்று, வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் என்பவற்றில் அறிக்கையிடப்பட்ட அல்லது அறிக்கையிடப்படாத விடயங்கள் மற்றும் மூலாதாரங்கள் தொடர்பான ஏதேனும் செம்மையாக்கல்கள் அவசியம் இருந்ததா என்பதை என்னால் தீர்மானிக்க முடியாதுள்ளது.

## **2. நிதிக்கூற்றுக்கள்**

---

### **2.1 மறுப்பு அபிப்பிராயம்**

---

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களது முக்கியத்துவத்தின் காரணமாக கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்குவதற்கு போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளேன். அதற்கிணங்க, இந்நிதிக்கூற்றுக்கள் மீது நான் அபிப்பிராயம் ஒன்றினைத் தெரிவிக்கவில்லை.

## 2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

---

### 2.2.1 இலங்கை கணக்கீட்டு நியமங்கள்

---

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) இலங்கை கணக்கீட்டு நியமம் 01 இன் பிரகாரம் அட்டூறு அடிப்படையில் கணக்கு வைக்கப்பட வேண்டிய போதிலும், அதற்கு முரணாக மீளாய்வாண்டிற்காக காசு அடிப்படையில் கணக்கு வைக்கப்பட்டதன் காரணமாக பெறவேண்டிய குத்தகை வாடகை வருமானம் ரூபா 8,197,245 கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) இலங்கை கணக்கீட்டு நியமம் 02 இன் பிரகாரம், கல்பிஹரில்ல தோட்டத்தில் மீளாய்வாண்டில் ஏற்பட்ட தீவினால் அழிவடைந்த மற்றும் பாவணக்கு பொருத்தமற்ற 5,660 கிலோகிராம் தேயிலையின் பெறுமதி மதிப்பிடப்பட்டு கணக்குகளில் சீராக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை.
- (இ) இலங்கை கணக்கீட்டு நியமம் 07 இன் பிரகாரம் செயற்பாட்டு நடவடிக்கைகளில் காசுப்பாய்ச்சலை கணக்கிடும் போது இனங்காண முடியாத ரூபா 19,025,895 ஆன காசு உட்பாய்ச்சலொன்று காண்பிக்கப்பட்டிருந்ததுடன் திறைசேரியிடமிருந்து கிடைத்த ரூபா 118,066,710 தொகை பெறுவனவாக இனங்காணப்பட்டிருக்கவில்லை. இதன் பிரகாரம் காசுப்பாய்ச்சல் கூற்றில் சமப்படுத்தல் தொடர்பாக கணக்காய்வின் போது கேள்வி நிலவியது.
- (ஈ) இலங்கை கணக்கீட்டு நியமம் 18 இற்கு முரணாக பூர்த்தி செய்யப்பட்ட தேயிலை விற்பனை வருமானத்தில் பூர்த்தி செய்யப்பட்ட தேயிலை விற்பனைக்குரிய செலவினம் கழிக்கப்பட்டு தேறிய விற்பனை வருமானம் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.
- (உ) இலங்கை கணக்கீட்டு நியமம் 40 இன் பிரகாரம் வருடாந்தக் குத்தகை வாடகை வருமானம் ரூபா 5,400,000 ஆக மதிப்பீடு செய்யப்பட்ட தெமட்டகொடவில் அமைந்துள்ள கட்டிடங்கள் மற்றும் 03 தோட்டங்களுக்குரிய 30.33 ஹெக்டேயர் காணி என்பன 30 ஆண்டு காலப்பகுதிக்காக குத்தகை அடிப்படையில் வெளித்தரப்பினருக்கு வழங்கப்பட்டிருந்த போதிலும், அச்சொத்துக்கள் மூலதனச் சொத்துக்களாக இனங்காணப்பட்டிருக்கவில்லை.
- (ஊ) இலங்கை கணக்கீட்டு நியமம் 41
- (i) பயன்படுத்தப்படும் உயிரியல் விஞ்ஞான ரீதியான சொத்துக்கள் மீளாய்வாண்டிற்காக பெறுமதி மதிப்பிடப்படாதிருந்ததுடன், மீளாய்வாண்டின் போதும் முன்னைய முன்று ஆண்டுகளின் போதும் விற்பனை செய்யப்பட்டிருந்த 3000 மரங்களின் பெறுமதி அச்சொத்துக் கணக்கின் மூலம் சீராக்கம் செய்யப்பட்டிருக்க வில்லை.
- (ii) உயிரியல் விஞ்ஞான ரீதியான சொத்துக்களில் உள்ளடக்கப்பட்ட கொக்கொ, பாக்கு, கோப்பி, இறப்பர் மற்றும் மினகு போன்ற பயிர்ச்செய்கைக்காக பெறுமானத்தேய்வு ஏற்பாடு செய்யும் போது பயிர்ச்செய்கை முதிர்வடைந்தவுடன் பெறுமானத்தேய்வு செய்யப்பட வேண்டிய போதிலும் அப்பயிர்களுக்காக செலவு செய்யப்பட்ட ஆண்டிலிருந்தே நிதிஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

## **2.2.2 கணக்கீட்டுக் கொள்கைகள்**

---

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) தேயிலைத் தொழிற்சாலைகளுக்குரிய நியமங்களின் (Tea Plantation Norms) பிரகாரம் நிறுவகத்தின் உயிரியல் வின்நூன் ரீதியான சொத்துக்களில் உள்ளடக்கப்பட்டிருந்த கிளை தேயிலையின் பயனுள்ள ஆயுட்காலம் 30 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகளாக இருந்ததுடன், அச்சொத்துக்களுக்கு விதை தேயிலையின் பயன்படு ஆயுட்காலத்தை அடிப்படையாக கொண்டு பெறுமானத்தேய்வு செய்யப்பட்டிருந்தது.
- (ஆ) நான்கு தோட்டங்களின் வீதி பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்ட ரூபா 1,616,396 ஆன செலவினம் மூலதனமாக்கப்பட்டு ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றின் கீழ் காண்பிக்கப்படாமல் நிதி நிலைமைக்கூற்றில் பிற்போடப்பட்ட சொத்துக்களாக (Deferred Assets) காண்பிக்கப்பட்டிருந்தது. இக் கிரயத்திற்காக 2013 ஆம் ஆண்டிற்காக ரூபா 404,772 பெறுமானத்தேய்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், கணக்கு குறிப்புகளின் மூலம் உரிய பெறுமானத்தேய்வு கொள்கைகள் வெளிப்படுத்தப்பட்டிருக்க வில்லை.

## **2.2.3 கணக்கீட்டுக் குறைபாடுகள்**

---

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) இலங்கை அரசு பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்திற்குரிய இங்கிரிய தோட்டத்திற்குரிய வருமானம் மற்றும் செலவினம் என்பன கூட்டுத்தாபனத்தின் நிதிக்கற்றுக்களில் கணக்கீடு செய்யப்படாதிருந்ததுடன், மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு அவ் வங்கிக் கணக்கின் மீதி வங்கிக் கூற்றின் பிரகாரம் ரூபா 347,523 ஆக இருந்தது.
- (ஆ) கொட்டக்கஹ தோட்டத்தின் Burnside பங்களா, Fundale பங்களா என்பவற்றைத் திருத்தம் செய்வதற்குரிய ரூபா 580,352 தொகையான செலவினம், வருமானச் செலவினமாக இனங்காணப்படாமல் கடன்பட்டோர் கணக்கொன்றில் பதிவுசெய்யப்பட்டிருந்தது.
- (இ) வலஹன்துவ தோட்டத்தினது தோட்ட அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ மனையினது திருத்த வேலைச் செய்பாடு 2012 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்டிருந்த போதிலும், அதற்குரிய ரூபா 84,050 ஆன திருத்தச் செலவினம் அவ்வாண்டின் செலவினமாக இனங்காணப்படாமல் மீளாய்வாண்டில் நடைபெறும் வேலையாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.
- (ஈ) கல்பீல் தோட்டத்தின் பூர்த்தி செய்யப்பட்ட தேயிலையின் ஏலவிற்பனை வருமானத்தை கணிப்பீடு செய்யும் போது 2012 ஆம் ஆண்டின் இறுதி பூர்த்தி செய்யப்பட்ட தேயிலை இருப்பு ரூபா 11,157,033 ஆக இருந்த போதிலும், மீளாய்வாண்டின் ஆரம்ப இருப்பாக ரூபா 10,873,514 ஆக கணக்கீடு செய்யப்பட்டமையால் ஆண்டின் இலாபம் ரூபா 283,519 ஆல் கூடுதலாக காண்பிக்கப்பட்டிருந்தது.
- (உ) குத்தகை வாடகை வருமானங்களுக்குரிய பெறுமதி சேர் வரித் தொகை ரூபா 210,000 வருடாந்த குத்தகை வாடகை வருமானமாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.

- (ஊ) மீளாய்வாண்டினது கணக்கின் பிரகாரம் இறப்பர் பால் வருமானம் (Latex Sale) ரூபா 14,987,749 ஆக இருந்ததுடன், கொள்வனவாளர்களின் அறிக்கையின் பிரகாரம் அப்பெறுமதி ரூபா 15,420,457 ஆக இருந்தமையால் ரூபா 432,707 ஆன வருமானமொன்று குறைத்து கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.
- (எ) 2011 ஆம் ஆண்டின் போது கூட்டுத்தாபனத்தினால் 05 ஆண்டு காலப்பகுதிக்காக தயாரிக்கப்பட்டிருந்த முகாமைத்துவ அறிக்கைக்காக செலவிடப்பட்ட ரூபா 1,645,340 தொகையான செலவினம் மூலதனமாகப்பட்டிருந்த போதிலும், மீளாய்வாண்டு வரை இலாபத்திற்கு எதிராக பதிவழிக்கப்பட்டிருக்கவில்லை.

#### **2.2.4 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்**

---

தலைமை அலுவலகத்தில் தோட்டங்களிற்காக தயாரிக்கப்பட்டிருந்த கணக்குகளில் பெறுமானத்தேயிற்காக சீராக்கம் செய்யப்பட்டிருந்த போதிலும், 8 தோட்டங்களின் கணக்குகளில் அவ்வாறு பெறுமானத்தேயிற் சீராக்கம் செய்யப்படாததன் காரணமாக தலைமை அலுவலகத்தினதும் தோட்டங்களினதும் கணக்குகளுக்கிடையே மீளாய்வாண்டின் இறுதி திகுதியில் உள்ளவாறு ரூபா 287,932 ஆன இணக்கமின்மையொன்று அவதானிக்கப்பட்டது.

#### **2.2.5 தொங்கல் கணக்கு**

---

மீளாய்வாண்டின் இறுதியில் 08 தோட்டங்களுக்குரிய தொங்கல் கணக்குகளில் முறையே ரூபா 5,361,010 வரவு மற்றும் ரூபா 487,032 ஆன செலவு மீதிகள் காணப்பட்ட போதிலும், அம்மீதிகளை இனங்கண்டு தீர்வுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

#### **2.2.6 கணக்காய்விற்கான சான்றுகள் இன்மை**

---

பின்வரும் விடயங்களுக்கு போதுமான மற்றும் பொருத்தமான சான்றுகள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்படாமையால் அவற்றைத் திருப்திகரமாகச் சான்றுறுதிப்படுத்துவதற்கோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியாதிருந்தது.

	விடயம்	பெறுமதி	சமர்ப்பிக்கப்பட்டிராத சான்றுகள்
		ரூபா	
(அ)	மிட்லன்ட் தோட்டத்தின் மீஸாய்வாண்மீனது ஜெந்தொகை ஆரம்ப நானாவிதக் கணக்கு மீதி மற்றும் பணிக்கொடை ஒதுக்கீட்டு மீதி	43,581.749	உரிய பட்டோலை
(ஆ)	வாகனங்கள் (35)	பெறுமதி இனங்காணப் பட்டிருக்கவில் லை.	பதிவுச் சான்றிதழ்
(இ)	287 நாட்குறிப்புக்கள்	639,708,187	அங்கீரிக்கப்பட்ட நாட்குறிப்பு உறுதிச்சீட்டுக்கள்.
(ஈ)	கல்பிலூல் பங்களாவின் வருடாந்த திருத்தச் செலவினம்	1,292,219	கொடுப்பனவு உறுதிச்சீட்டுக்கள்
(உ)	கலேபோக்க தோட்டத்தின் கணக்குகளில் உள்ளடக்கப்பட்டுள்ள Tea grade Valued பெறுமதி	3,289,437	பெறுமதியை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்கள்
(ஊ)	தேயிலைக் கொழுந்து விற்பனை வருமானம்	48,633,846	பெறுமதியை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்கள்
(எ)	ஆதனங்கள், இயந்திராதிகள் மற்றும் உபகரணங்கள்	748,517,385	நிலையான சொத்துப் பதிவேடுகள்
(ஏ)	வியாபார மற்றும் கணக்குகள்	64,568,273	பட்டோலைகள், கடன்கொடுத்தோர், காலப்பகுப்பாய்வு, மீதி உறுதிப்படுத்தல் கடிதங்கள்
(ஐ)	செலுத்த வேண்டிய கணக்குகள்	1,148,536,917	பட்டோலைகள், கடன்பட்டோர், காலப்பகுப்பாய்வு, மீதி உறுதிப்படுத்தல் கடிதங்கள்.
(ஒ)	வருடாந்த குத்தகை வாடகை வருமானம் (பத்து காணித் துண்டுகள்)	19,633,359	குத்தகை உடன்படிக்கை, காணி மதிப்பீட்டு அறிக்கை

### 2.3 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) 2001 ஆம் ஆண்டிலிருந்து நிலவி வரும் 05 கடன்பட்டோர் கணக்குகளுக்குரிய ரூபா 64,988,479 ஆன மீதியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) நிறுவகத்தின் சட்டரீதியான பொறுப்பு முறையாக தீர்வு செய்யப்படாததன் காரணமாக 2013 திசைம்பர் 31 இல் உள்ளவாறு ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ரூபா 428,822,444 தொகையும், ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கு ரூபா 39,204,220 தொகையும், தோட்ட ஊழியர்களின் சேமலாப நிதியத்திற்கு ரூபா 7,825,258 தொகையும் இலங்கை பெருந்தோட்ட சேமலாப நிதியத்திற்கு ரூபா 2,670,305 தொகையும், செலுத்த வேண்டிய பணிக்கொடை தொகை ரூபா 210,517,000 தொகையும் உட்பட செலுத்த வேண்டிய சட்டரீதியான பொறுப்புக்களின் அளவு ரூபா 689,039,227 ஆக இருந்தது.

#### **2.4 சட்டங்கள், விதிகள் பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணக்கமின்மை**

---

பின்வரும் இணங்காத சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன.

##### **சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் இணக்கமின்மை முகாமைத்துவ தீர்மானங்களுக்கான தொடர்பு**

---

- (அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தாபன விதிக்கோவை மற்றும் 1997 மே 23 ஆந் திகதிய 118(அ) ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றுறிக்கை தாபன விதிக்கோவை மற்றும் சுற்றுறிக்கை ஏற்பாடுகளுக்கு முரணாக 2012 ஆம் ஆண்டின் போது விடுமுறை தின சம்பளமாக ரூபா 17,653 கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.
- (ஆ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப் பிரமாணம் 104 கல்பிலில்ல தோட்டத்திற்கு இணைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டி மீளாய்வாண்டின் சனவரி 29 ஆந் திகதி ஏதேவொறு தரப்பினரால் தீ வைத்து அறிக்கப்பட்டுள்ளதாக இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதிலும், அது தொடர்பாக நிதிப் பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (இ) 2011 பெப்ரவரி 09 ஆந் திகதிய 13/2008(iv) ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றுறிக்கை எரிபொருள் செலவின வரையறையை விஞ்சி மீளாய்வாண்டின் ஏப்ரல், யூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களின் போது கூட்டுத்தாபனத்தின் இரண்டு உத்தியோகத்தர்களுக்கு ரூபா 86,484 கூட்டுத்தொகையான எரிபொருள் வழங்கப்பட்டிருந்தது.

#### **3. நிதி மீளாய்வு**

---

##### **3:1 நிதி விளைவுகள்**

---

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் படி, மீளாய்வாண்டின் நிதி விளைவுகள் ரூபா 217,784,413 பற்றாக்குறையாக இருந்ததுடன், அதற்கு எதிரான முன்னைய ஆண்டின் மிகை ரூபா 1,045,335,245 ஆக இருந்தமையால் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் நிதி விளைவுகள் ரூபா 1,263,119,658 ஆன நலிவு அவதானிக்கப்பட்டது. ஏனைய செயற்பாட்டு வருமானம் ரூபா 488,622,586 ஆல் குறைந்தும், உயிர் விஞ்ஞான சொத்துக்களை மீள் மதிப்பீடு செய்யும் போது முன்னைய ஆண்டில் ரூபா 677,344,420 ஆன இலாபமொன்று கிடைத்திருந்த போதிலும், மீளாய்வண்டில் அவ்வாறு இடம்பெறாமையும் நிதி விளைவுகளின் மேற்படி நலிவுக்கு பிரதானமாக தாக்கமளித்திருந்தது.

### **3.2 பகுப்பாய்வு ரீதியான நிதி மீளாய்வு**

	<b>2013</b>	<b>2012</b>
நடைமுறை விகிதம்	0.14:1	0.23:1
விரைவுச் சொத்து விகிதம்	0.09:1	0.17:1
மொத்த இலாப வீதம்	(17%)	(5%)

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) நிறுவனம் எதிர்மறை தொழிற்படு மூலதனத்துடன் நீண்டகாலமாக செயற்பட்டு வருவதுடன் மீளாய்வாண்டில் அப்பெறுமதி ரூபா 1,017,180,009 ஆக இருந்தது. அதன் பிரகாரம், குறுங்கால திரவத்தன்மை பிரச்சினையினை கூட்டுத்தாபனம் எதிர்கொள்ள எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
- (ஆ) நிறுவனத்தின் மொத்த இலாபத்தன்மை 2012 ஆம் ஆண்டிற்கு ஒப்பாக 12 சதவீதத்தினால் நலிவடைந்திருந்தது.

### **3.3 வருமான மற்றும் செலவினப் பகுப்பாய்வு**

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) முன்று தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக பூர்த்தி செய்யப்பட்ட தேயிலையின் வருமானம் ரூபா 131,688,968 ஆல், அதாவது 25 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தது.
- (ஆ) நிர்வாக செலவினம் 73 சதவீதத்தினால் அதிகரித்தமை தொடர்பில் பணிக்கொடை குறைஞ்சுக்கீடு ரூபா 47,125,546 ஜ மீளாய்வாண்டின் செலவினத்தில் சீராக்கப்பட்டமை பிரதான காரணமாக இருந்தது.
- (இ) 2010 ஆம் ஆண்டிலிருந்து வட்டிச் செலவினம் கடன் தொகையிலிருந்து குறையும் வகையில் கணக்கு வைக்கப்பட்டமையால் ஏற்பட்ட தவறு மீளாய்வாண்டின் போது சீராக்கப்பட்ட காரணத்தினால் வங்கிக் கடன் வட்டிச் செலவினம் ரூபா 2,513,368 ஆல் அதாவது 75 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது.

## **4. செயற்பாட்டு மீளாய்வு**

### **4.1 செயலாற்றல்**

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) மீளாய்வாண்டில் மாத்தனை மற்றும் கண்டிப் பிரதேசங்களுக்குரித்தான் ஒரு ஹெக்டேயருக்கான சாதாரண பூர்த்திசெய்யப்பட்ட தேயிலையின் அறுவடையான ஏற்குறைய 1200 கிலோகிராம் அளவுடன் ஒப்பிடுகையில், கூட்டுத்தாபனத்தால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களில் அப்பெறுமதி 310 கிலோ கிராம் முதல் 854 இற்கு இடைப்பட்ட அளவிலிருந்தது.
- (ஆ) ஹான்னஸ்கிரிய மற்றும் கெலேபொக்க தோட்டங்களில் 2012 ஆம் ஆண்டிற்கு ஒப்பாக மீளாய்வாண்டில் பூர்த்திசெய்யப்பட்ட தேயிலை உற்பத்தி முறையே 29 சதவீதம் மற்றும் 12 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தது. எவ்வாறாயினும், 2012 ஆம் ஆண்டின் போது 12 தோட்டங்களின் பூர்த்திசெய்யப்பட்ட தேயிலை உற்பத்தி 1,911,616 கிலோ கிராம்களுடன் ஒப்பிடுகையில் மீளாய்வாண்டில் பூர்த்திசெய்யப்பட்ட

தேயிலை உற்பத்தி 1,762,301 கிலோ கிராம்களாக இருந்தமையால் உற்பத்தி 149,315 கிலோ கிராம்களால் அதாவது 8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்தது. தேயிலை பயிர்ச்செய்கைக்குறிய விவசாய முறைமைகள் முறைப்படி பின்பற்றப்படாமையால் தேயிலை உற்பத்தி செயற்றிறன்று இருப்பதற்குக் காரணமாகியது.

- (இ) மீளாய்வாண்டில் கூட்டுத்தாபனத்தினால் நிர்வகிக்கப்படும் அனைத்து தோட்டங்களின் மதிப்பிடப்பட்ட செயலாற்றல் மட்டம் மிகவும் குறைந்த மட்டத்தில் இருப்பதாக அவதானிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 2011, 2012 மற்றும் மீளாய்வாண்டின் போது பாதிடப்பட்ட இலக்கை அடைந்து கொள்ளும் சதவீதம் முறையே 70 சதவீதம், 90 சதவீதம் மற்றும் 77 சதவீதமாக இருந்தது.
- (ஈ) மீளாய்வாண்டிற்குரித்தாக கூட்டுத்தாபனத்தினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களில் ஒரு கிலோ கிராம் தேயிலையின் உற்பத்திக் கிரயம் தேறிய விற்பனைப் பெறுமதியுடன் ஒப்பிடப்படுகையில் மறை பங்களிப்புடன் ஒவ்வொரு தோட்டமும் செயற்படுவது அவதானிக்கப்பட்டதுடன், 2012 ஆம் ஆண்டிற்கு ஒப்பாக மீளாய்வாண்டின் போது ஒரு அலகின் மறை பங்களிப்பு அதிகரித்திருந்தது. 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்குரித்தாக ஒரு கிலோ தேயிலையின் உற்பத்திக் கிரயம் (COP) மற்றும் சராசரி விற்பனைப் பெறுமதி (NSA) பின்வருமாறு இருந்தது.

தோட்டத்தின் பெயர்	2012		2013	
	உற்பத்திக் கிரயம்	சராசரி விற்பனைப் பெறுமதி	உற்பத்திக் கிரயம்	சராசரி விற்பனைப் பெறுமதி
	(ரூபா)	(ரூபா)	(ரூபா)	(ரூபா)
ஓபல்கல	274.91	251.13	(23.78)	322.23
அலகோல்ல	324.76	277.95	(46.81)	331.91
ஹாகல	317.98	291.00	(26.98)	347.54
கல்பிஹில்ல	298.72	291.18	(7.54)	358.69
ஹெயாபார்க்	369.20	220.57	(148.63)	365.20
கோமர்	341.17	291.53	(49.64)	416.22
மிட்லன்ட்	371.45	295.95	(75.5)	417.52
ஹான்ஸ்கிரிய	343.26	275.06	(68.2)	432.52
ரங்கல்	362.05	294.77	(67.28)	441.52
கெலேபொக்க	363.58	294.95	(68.63)	445.36
கொட்டகஹு	468.28	244.37	(223.91)	527.43
மொத்தம்			<u>806.90</u>	<u>1412.25</u>

- (ஒ) கூட்டுத்தாபனத்தின் தோட்டங்களினது ஒரு கிலோகிராம் தேயிலையின் தேறிய விற்பனைப் பெறுமதி ரூபா 227 முதல் ரூபா 305 வரையான வீச்சில் இருக்கையில் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டத்திற்குரித்தான் வலயத்தின் தொழிற்சாலைகள் சிலவற்றில் மீளாய்வாண்டின் போது சராசரி விலை மட்டம் 458 முதல் ரூபா 539 இற்கு இடைப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் தனியார் தோட்டங்களுக்கு ஒப்பாக கூட்டுத்தாபனத்தின் தோட்டங்களில் தேயிலை ஏலவிற்பனை விலை குறைந்த மட்டத்தில் காணப்பட்டது.
- (ஓ) 2009 ஆம் ஆண்டிலிருந்து தேயிலை உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் காணியின் அளவு 3513.91 ஹெக்டேயர்களாக இருந்ததுடன், அது மீளாய்வாண்டில் 2894.46 ஹெக்டேயர்களாக இருந்தது. முகாமைத்துவத்தின் தெளிவுபடுத்தல்களின் பிரகாரம் 619 ஹெக்டேயர் காணி வெளித்தரப்பினருக்கு பயிர்ச்செய்கைக்காக ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது.

#### **4.2 முகாமைத்துவ செயற்பாடுகள்**

---

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணியை குத்தகைக்கு வழங்கும் போது குத்தகை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட வேண்டிய போதிலும், 10 குத்தகைக் காணிகளுக்கு இரு தரப்பினருக்கும் இடையே, குத்தகை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை.
- (ஆ) இறப்பர் பால் விற்பனைக்காக கொள்வனவு நிறுவனங்கள் தெரிவுசெய்யப்படும் போது குறிப்பான அடிப்படையொன்று காணப்படாதிருந்ததுடன் கூட்டுத்தாபனம் மற்றும் கொள்வனவு நிறுவனங்களுக்கிடையே எழுத்துமூல ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை.

#### **4.3 செயற்பாட்டு நடவடிக்கைகள்**

---

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) 2011 ஆம் ஆண்டிலிருந்து மீளாய்வாண்டு வரை சாத்தியவள ஆய்வொன்றை மேற்கொள்ளாமல் ஓபல்கல மற்றும் மிட்லன்ட் தோட்டங்களில் இறப்பர் மற்றும் சிறு ஏற்றுமதி பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், அதற்காக ரூபா 17,820,710 தொகையான செலவினமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் பின்னர் இச்செயற்திட்டம் வெற்றியளிக்காத நிலைமைக்கு உட்பட்டிருந்ததுடன், முதிர்வடைந்த நாற்றுக்கள், தரமான நாற்றுக்கள் காணப்படாமை, பராமரித்தல் மற்றும் முகாமைத்துவ செயற்திறனின்மை மற்றும் காலனிலை மற்றும் காரணிகளை ஆய்வுசெய்யாமல் ஆரம்பித்தமை இதற்கான காரணங்களாக இருந்தன. மேலும் மிளகு மற்றும் கராம்பு என்பவற்றிற்காக ஏற்பட்டுள்ள செலவினத்தை எடுக்கும் போது நாற்றொன்றைப் பராமரிப்பதற்காக முறையேரு 1,155 மற்றும் ரூபா 1,317 செலவினமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அறுவடை முறைப்படி பெற்றுக்கொள்ளப்படாமல் பயிர்ச்செய்கை கைவிடப்பட்டிருந்தது.
- (ஆ) மீளாய்வாண்டில் கட்டிடங்களை குத்தகைக்கு வழங்குவதற்குரிய ரூபா 4,950,000 ஆன குத்தகை வருமானமொன்று உழைக்கப்பட்டிருந்ததுடன், அதற்குரிய பெறுமதி சேர் வரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

#### **4.4 விளைவற்றதும் குறைவான பயன்பாடுடையதுமான சொத்துக்கள்**

---

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) ஹாகல தோட்டத்திற்குரித்தான் தேயிலைத் தொழிற்சாலை 2009 ஆம் ஆண்டிலிருந்து செயற்பாடற்றுக் காணப்பட்டு வருவதுடன் மிட்லன்ட் தோட்டத்திற்குரிய தன்கந்த பிரிவில் மிட்லென்ட் முழுமையான தொழிற்சாலையொன்றும் 2008 ஆம் ஆண்டிலிருந்து செயற்பாடற்றுக் காணப்பட்டன.
- (ஆ) மிட்லன்ட் தோட்டத்தின் தோட்ட கூட்டுறவு சங்கத்தினால் பேணப்பட்டிருந்த உணவு வகைகளை சமைக்கும் பேக்கரியின் நடவடிக்கைகள் 2011 ஆம் ஆண்டிலிருந்து இடை நிறுத்தப்பட்டிருந்தது.

#### **4.5 சிக்கனமற்ற கொடுக்கல் வாங்கல்கள்**

---

கூட்டுத்தாபனம் வழமையான சந்தை வட்டி வீதத்தினை விஞ்சிய 23 சதவீத உயர் வட்டி வீத அடிப்படையில் தேயிலை முகவர் நிறுவனமொன்றிடமிருந்து முற்பணத்தைப் பெற்றுக்கொண்டிருந்ததுடன், அதற்காக மீளாய்வாண்டின் போது ரூபா 12,749,529 தொகை வட்டியாக கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.

#### **4.6 சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல்கள்**

---

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) 2011 ஆம் ஆண்டிலிருந்து இனங்காணப்பட முடியாத மீதிகளாக வியாபார மற்றும் ஏனைய செலுத்த வேண்டிய கணக்குகளின் கீழ் உள்ளடக்கப்பட்டிருந்த ரூபா 1,933,044 தொகை எந்த நபர்களுக்குச் செலுத்தப்பட வேண்டியது என உறுதிப்படுத்தப்படவில்லை.
- (ஆ) கூட்டுத்தாபனத்திற்குரிய உழவு இயந்திரம் மீளாய்வாண்டில் ஏறக்குறைய 03 மாத காலப்பகுதியில் செயலற்று இருந்தமையால் ஒட்டத்தில் ஈடுபடுத்த முடியாத நிலைமையொன்றில் இருந்ததுடன், அவ்வாறு ஒட்டத்தில் ஈடுபடுத்தாத காலப்பகுதியில் நானுறு லீற்றர் செல் பயன்படுத்தப்பட்டிருந்தது.

#### **4.7 பதவியணியினர் நிர்வாகம்**

---

கூட்டுத்தாபனத்தின் பதவியணியினர் மற்றும் பதவியணியினர் ஆட்சேர்ப்பு நடைமுறை என்பன முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் மூலம் அங்கீகரித்துக் கொள்ளப்பட வேண்டிய போதிலும், அதற்காக உரிய நடவடிக்கையொன்று எடுக்கப்பட்டிருக்கவில்லை.

#### **4.8 இனங்காணப்பட்ட நட்டங்கள்**

---

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் மற்றும் இலங்கை பெருந்தோட்ட ஊழியர் சேமலாப சங்கத்தின் பங்களிப்புத் தொகை முறைப்படி செலுத்தப்பாததன் காரணமாக மீளாய்வாண்டின் போது ரூபா 56,122 ஆன மிகை அறவீட்டைக் கூட்டுத்தாபனம் கொடுப்பனவு செய்ய நேர்ந்திருந்தது.

#### **5. கணக்களிப்பொறுப்பும் நல்லானுகையும்**

---

##### **5.1 நிதிக்கூற்றுக்கள் சமர்ப்பித்தல்**

2003 யூன் 02 ஆம் திகதிய பீஸீ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் பிரகாரம் கணக்காண்டு முடிவுற்று 60 நாட்களுக்குள் வருடாந்த கணக்குகள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும் கூட்டுத்தாபனத்தால் 2013 ஆம் ஆண்டிற்கான கணக்குகள் 2015 மே 06 ஆம் திகதியே சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

##### **5.2 கணக்காய்வுக் குழு**

2003 யூன் 02 ஆம் திகதிய பீஸீ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 7.4.1 பிரிவின் பிரகாரம் 03 மாதங்களுக்கு ஒருமுறை கணக்காய்வுக் குழுக் கூட்டம் நடாத்தப்பட வேண்டிய போதிலும், மீளாய்வாண்டிற்காக 02 குழுக் கூட்டங்கள் மாத்திரம் நடாத்தப்பட்டிருந்தன.

#### **6. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்**

---

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளிலான குறைபாடுகள் அவ்வப்போது கூட்டுத்தாபனத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டுத் துறைகள் தொடர்பாக விசேட கவனம் கோரப்படுகின்றது.

**முறைமைகளும்**  
**துறைகளும்**

**கட்டுப்பாட்டுத்**

**அவதானிப்புக்கள்**

- (அ) கோவைகளை பராமரித்தல்  
(ஆ) நிலையான சொத்துக்கள் கட்டுப்பாடு  
(இ) கணக்கீடு  
(ஈ) ஆதனங்களை குத்தகைக்கு வழங்கல்  
(உ) பூர்த்தி செய்யப்பட்ட தேயிலைக்கு விலை நிர்ணயித்தல் தரகர்களுக்கு வழங்குதல்

கோவைகள் தொலைந்தமையால் கணக்காய்விற்குத் தகவல்களைப் பெறுவது தாமதமடைந்தமை நிலையான சொத்துக்களுக்குரிய பதிவேடுகள் பேணப்பட்டிருக்கவில்லை. நாட்குறிப்பு உறுதிச்சீட்டுக்கள் பயன்படுத்தாமை, கணக்கு வைப்பு தாமதமாகியமை. எழுத்துமூல உடன்படிக்கைகளுக்கு உட்படாமல் ஆதனங்கள் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தமை. தரகர்களுடன் எழுத்துமூல இனக்கப்பாடொன்று இல்லாமல் கூடிய வீதத்தில் கடன் பெறுதல் மற்றும் ஒப்பீட்டில் தேயிலைக் கொழுந்திற்காக குறைந்த விலையொன்றை நிர்ணயித்தல்.